

ஜெயகாந்தனின் பொம்மை சிறுகதையின் சமூக தாக்கம்

Social Impact of Jayakanthan's *Pommai* Short Story

க. ரேவதி

உதவி பேராசிரியர்

தமிழ் இலக்கியத்துறை (சுயநிதி பிரிவு)

ஏரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஏரோடு, இந்தியா

G. Revathi

Assistant Professor

Department of Tamil (Self-Finance)

Erode Arts and Science College

Erode, India

ஆய்வுச் சுருக்கம்

Abstract

சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் ஏற்றத் தாழ்வுகள் வர்க்கப் பிரிவு என அத்தனையும் problems in the society, inequalities and தன்னுடைய சமுதாய சிர்தனை மிக்க கதைகள் class division in his socially thoughtful மாற்றி அமைத்தவர் ஜெயகாந்தன். ஒரு stories. Let's see the social ideas in the short குழந்தையுடைய தேவை ஒரு குழந்தைகளுடைய story 'Pommai' from the angle of a child's ஆசை என்ற கோணத்தில் பொற்றை என்ற need and a child's desire in the form of சிறுகதையில் உள்ள சமூக கருத்துக்களை article.

கட்டுரை வடிவில் காண்போம்.

Citation

Revathi, K. "Social Impact of Jayakanthan's *Pommai* Short Story." *Journal of Tamil Culture and Literature*, vol. 4, no. 1, 2024, pp. 50–53.

முன் கநை சுருக்கம்

கிருஷ்ண மந்திர் எனும் பெரும் பங்களா ஊரில் மிகப் பெரியது அதனுடைய தீண்ணே பளிங்கு கற்களால் ஆனது வழுவோர் செல்லும் அமர்ந்து செல்லும் அளவிற்கு நீளமானது ஆனால் அது எல்லாம் அந்தக் குழந்தை தவழ்வது வரை தான் இப்பொழுது அந்த ராணி நடக்க ஆரம்பித்து விட்டாள் இருந்தும் வேலிகள் அகற்றப்படவில்லை அவளின் பாதுகாப்புக்காக பெட்டி நிறைய பொற்மைகள் தீண்ம் தீண்ம் புத்தாடை மகிழ்வான வாழ்க்கை இன்று வாழ்ந்து வருவார் ராணி அந்த வீடிடின் ராணியாக ஒரு நாள் ஜன்னலில் பரக்கத் தலையுடன் சட்டை போடாது தன்னுடைய இரண்டு விரல்களை வாய்க்கு நுழைத்தவர் ராணியை ஒரு உருவும் பார்த்துக் கொண்டே இருந்தது அவனும் ஒரு சிறுமிதான் அவனை பார்த்தவுடன் ராணிக்கு யார் நீ உன் பெயர் என்ன என கேட்கிறாள் என் பெயர் சிவகாமி உன் வீடு எங்கே உன்கிட்ட கப்பல் இருக்கா உன்கிட்ட கார் இருக்கா உன் கிட்ட பொற்மை இருக்கா என தனக்கு தெரிந்த அனைத்து கேள்வியும் அந்த சிறுமியிடம் கேள்வியாய் கேட்கிறாள் ராணி ஆனால் அந்த சிவகாமியின் கண்ணெண்ணல்லாம் ராணி கையில் இருக்கும் பொற்மையின் மீதுதான் நீ என்ன சட்டை போடாம் இருக்க நீ ஒரு அசடு இதோ என் கையில் இருக்கும் பொற்மை பாத்தியா இது சமத்து நான் ரொம்பசமத்து சட்டை போட்டு இருக்கோம் இல்லையா சிவகாமிக்கு அழைப்பு வருகிறது வாடி வா வந்து சேரு தீண்ணு அந்த பெரிய மங்களாவின் சவர் முடியும் இடத்தில் முருங்கை மரத்தின் ஓரத்தில் கோணி பைகளால் கட்டப்பட்ட ஒரு குடிசை இருந்தது அதில் வசித்து வந்தால் ரங்கம்மா தன்னுடைய கணவனை பறிகொடுத்தாவள் சிவகாமி அம்மா தனக்கு பிறந்த ஆண் குழந்தை தான் தன்னை காப்பாற்ற போகிறான் என அவனை தீண்ம் தீண்ம் போற்றி வந்தால் அவனுக்கு தீராத சீக்கு பக்கத்தில் இருக்க தர்மா ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கி கொடுத்து இருக்கிறாள் ஆறு மாதமாக சிவகாமி அம்மாவிடம் வந்து அம்மா அம்மா எனக்கு பொற்மை வாங்கி தாம்மா சரி வாங்கி தரேன் நாளைக்கு என்றாள் உடனே தம்பியை நன்றாக பார்த்துக்கொள் வீணையாடு எங்கயாவது போய்விடாது என அம்மா அதற்குள் சிவகாமி தன்னுடைய தம்பியை விட்டுவிட்டு மீண்டும் ராணி சந்திக்கப் போகிறார் இல்லை பொற்மையை பார்க்க போகிறாள் நீ வந்துடியா இது பாத்தியா என் பொற்மையை நான் குளிக்க வைக்க போரேன் உன்கிட்ட பொற்மை இருக்கா இல்லையே என்கிட்ட தம்பி இருக்கா என்ன சிவகாமி பதில் கூறுகிறாள்ராணி வீட்டை இருக்குற குழந்தையை குளிக்க வைக்கிறார்கள் அதை பார்த்த சிவகாமி நம்மகிட்ட பொற்மை இல்லையே நம்ம என்ன செய்யாது என்னை யோசிக்கிறான் அப்போதுதான் அவனுடைய பிஞ்சு மனதில் அந்த வீபரித ஆசை தோன்றுகிறது.

பொற்மையான குழந்தை

தம்பி நிறுத்தாம அழுகுரானே அவனை நம்ம குளிக்க வைத்து பொற்மை மாதிரி அலங்காரம் பண்ணை என்ன உடனே அந்த குழந்தையை வந்து எடுத்துக் கொள்கிறான் அதனை எடுத்தவுடன் அலறுகிறது குழந்தை பிறகு மெதுவாக நீரை அதனுடைய தலையில் இருந்து ஊத்துகிறார் அதனுடைய அழுகை சுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது குறைந்தவுடன் குழந்தை அசைவில்லாமல் இருக்கிறது சிவகாமிக்கு ஒரே சந்தோஷம் ஆவா தம்பி பொற்மை மாதிரி மாரிட்டானே இனி இவனுக்கு நம்ம அலங்காரம் பண்ணுவோம் பொட்டு வைக்கலாம் புது துணி எடுத்து சுத்தி வைக்கலாம் எல்லாம் எடுத்து வச்சாச்ச இந்த பொற்மை எனக்கு புடிச்சிருக்குமாலை அவனுடைய அம்மா அவனுக்காக பொற்மை வாங்காமல் வந்து கொண்டிருக்கிறான் கிருஷ்ணர் மந்திர் வெளியே ஓர் உடைந்த பொற்மை இருக்கிறது அதனை தமிழ் பண்பாடு மற்றும் இலக்கிய ஆய்விதழ்

கொண்டு வந்து தன்னுடைய மகனுக்கு கொடுக்கிறான் இதை பார்த்து அம்மா இது அந்த பாப்பாவோட பொற்றும் இதை நான் வச்சுக்கிரேன் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா தமிழ் பொற்றும்மையா மாரிட்டான் நான் தமிழை குளிக்க வைத்து அவனுக்கு அலங்காரம் எல்லாம் பொட்டு வச்சிருக்கேன் பாருமா உடல்நலம் இல்லாத குழந்தை இறுதியில் பொற்றும்மையாக மாரியது சிறுமியின் விளையாட்டு நான் பெத்த மகனே ஜேயோ என கதறல் தொடக்குகிறாள் ரங்கம்மா நடந்தது புரியவில்லை சிவகாமிக்கு ஆனால் தன்னுடைய உதட்டை இருக்கிறார் ஏனோ தவறு செய்து விட்டேன்.

குழந்தையின் ஓசை

சிவகாமி தரப்பிலிருந்து அவனுக்கு ஆசைகள் ஒருபோதும் பூர்த்தி ஆவது இல்லை அதைப்போல ராணியுடைய தரப்பில் இருந்து ஆசைகள் எப்பொழுதும் முடிவாகும் இல்லை இருவருக்கும் வெற்றி உண்டு. ராணி தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள் சிவகாமி தன்னுடைய ஆசைகளால் வருந்திக் கொண்டே இருக்கிறாள் அதனுடைய ஒரு குழந்தை உடைய மரணம்.

ஜெயகாந்தின்னுடைய முற்போக்கு சிந்தனையும் பொதுவுடைய வாசமும் தீவிர தாக்கமாகக் கொண்டதுதான் இந்த கதை அனைத்திற்கும் வேண்டி அழுகின்ற குழந்தை அனைத்துமே இருந்தும் அதனை அழித்து மீண்டும் தனக்கு புதிது வேண்டும் என்று அழுகின்ற குழந்தை இது சுற்றி சிறந்து தான் வர்க்கம் வர்க்க போராட்டம் அமைகிறது என தன்னுடைய சிந்தனையை கதையின் சமூல விட்டிருக்கிறார்.

கணவனை இழந்த பெண்ணுக்கு மகன் என்றும் நம்பிக்கை

தன்னுடைய கணவனை இழந்து விட்டால் தனக்கு வாழ்வ இல்லை என்று வருந்தி கொண்டிருக்கிற சின்னுக்கு தன்னுடைய மகன் என்பவன் எவ்வளவு பெரிய துணையாக இருக்கிறான் என்பதை இந்த கதையின் வாயிலாக தெரிவிக்கிறது சமுகத்தினுடைய நிலைப்பாட்டை கோடிட்டு காட்டுகிறார் காரணம் அந்த பெண் குழந்தை இருந்தாலும் தன்னை கரை சேர்த்த போவது இந்த ஆண் குழந்தை தான் என அதனை அனுதினமும் நேசித்தும் அதற்காக தீனமும் மருந்துகளை கொடுத்தும் காத்து நம்பிக்கை உடன் வளர்த்து வந்தாள்.

ராணியின் பாத்திரம்

இந்த கதையில் வரக்கூடிய ராணியின் பாத்திரத்தை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டும் அனுதினமும் நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை நாம் வீணாத்துக் கொண்டிருக்கிறோம் அந்த குழந்தை அவ்வாறுதான் புதிதாக பொற்றும் இருந்தால் அதனை தானாக உடைக்காவிட்டால் அழுது விடுவாள் தான் உடைத்த பொற்றும்மைகளை தூக்கி தெருவில் வீசுவாள் அவ்வாறு அது பயனாற் போகும்போது இங்கு பயன்படும் சிவகாமிக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இன்பமான சூழல்களில் பொருள்களை பயன்படுத்தி அதனுடைய இன்றியமையான்மையை அறியாது அதனை பாழுக்குகிறோம் இயலாதவர்கள் அதனை வேண்டி இன்றும் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு இதை நாம் தாவேண்டும் என்று நம்முடைய மனமாற்றத்திற்கு இந்த பாத்திரம் ஒரு சமூகத்தின் மிம்பமாக நம்முடைய தவறுகளை எடுத்துக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையான குழந்தை

உண்மையான குழந்தைகள் இந்த உலகில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் நான்மையை வருங்காலம் எதிர்காலம் என பேசிக்கொண்டு இருந்த காலத்தில் பெருந்தாத்தின் உடைய ஓரங்களில் சூடிசைகளின் வாழுக்கூடிய குழந்தைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்காத சமூகம் என்றுமே மாற்றத்தை சந்திக்காதது என்று வீளக்குகிறது இந்த குழந்தையின் பாத்திரம் தனக்கான மருத்துவ வசதிகள் இல்லாது இறுதியில் தன்னுடைய அக்காவினால் அறியாது மரணிக்கப்படுகிறிய குழந்தையின் நிலை இன்றும் நாம்மை பயப்படுத்துகிறது இறுதியில் பொற்றமையாக போய்ந்தமையெல்லாம் பொற்றமைகளாய் சமூகத்தில் உள்வாதிர்கள் உண்மையான மனிதர்களாக மாறுங்கள் இயன்றவரை இயலாதவருக்கு உதவி செய்யுங்கள் என்று கருத்தினை வீதைக்கிறார் ஜெயகாந்தன்.

முடிவுரை

மிஞ்சும் ஆசைகளால் உலகில் மனிதன் பலவற்றை அடைந்து விட்டான் ஆனால் சிலவற்றை அவன் தவற விட்டான் என்பதை தான் கடையின் அடித்தளம் சமூக பொறுப்புடன் நமக்கு வீளக்குகிறது தனிமனித கடமையும் அதே நேரம் பொது சமூக சிந்தனையும் துளிர் விட்டான் என்னாலும் நமக்கு நன்னாள் தான் இன வலியுடன் வீளக்குகிறது இந்த சிறுகடை ஆய்வுக்கு துணை நின்ற நூல் பொற்றமை எழுத்தாளர் ஜெயகாந்தன் 1975.